

CHIEF CONTINUATION OF WITNESS
(CHAPTER XXII Code of Criminal Procedure)

**IN THE COURT OF SPECIAL JUDGE FOR THE CASES UNDER
PREVENTION OF CORRUPTION ACT 1988, CHENNAI-104**

Dated.24.11.2017

C.C.No.27/2011

Tr. Swaminathan - (PW1)

அ.சா.1 மீண்டும் வரவழைக்கப்பட்டு சத்திய பிரமாணத்தின் பெயரில் முதல் விசாரணை தொடர்ச்சி =

1997-1998ம் வருடத்திற்குரிய தற்காலிக (Suspense) பதிவேடு தொகுதி-2 அ.சா.ஆ.858 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய தற்காலிக (Suspense) பதிவேடு தொகுதி-3 அ.சா.ஆ.859 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய தற்காலிக (Suspense) பதிவேடு தொகுதி-4 அ.சா.ஆ.860 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய தற்காலிக (Suspense) பதிவேடு தொகுதி-5 அ.சா.ஆ.861 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய தற்காலிக (Suspense) பதிவேடு தொகுதி-6 அ.சா.ஆ.862 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய இருப்பு பதிவேடு தொகுதி-4 அ.சா.ஆ.863 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய இருப்பு பதிவேடு தொகுதி-5 அ.சா.ஆ.864 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய இருப்பு பதிவேடு தொகுதி-10 அ.சா.ஆ.865 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய இருப்பு பதிவேடு தொகுதி-11 அ.சா.ஆ.866 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய இருப்பு பதிவேடு தொகுதி-12 அ.சா.ஆ.867 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 74ல் 28.08.1997 அன்று கந்தரேசன் என்பவர் IBA 113 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.868 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 223ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன்

A. Swaminathan
24/11/2017.

24/11/17

அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.869 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 76ல் 29.08.1997 அன்று குமார் என்பவர் GCY 399 என்ற எண் உள்ள பட்டு துண்டு கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.870 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 68ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு துண்டு Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.871 ஆகும். அ.சா.ஆ.870ல் 29.08.1997 அன்று மணி என்பவர் SBA 123 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 226ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.872 ஆகும். அ.சா.ஆ.870ல் 29.08.1997 அன்று மணி என்பவர் SBA 120 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 226ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.873 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 77ல் 29.08.1997 அன்று துரை என்பவர் IBA 127 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.874 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 224ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.875 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 81ல் 02.09.1997 அன்று திருமதி. லட்சுமி அய்யாதுரை என்பவர் FDZ 1584 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.876 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 115ல் 08.04.1998

A. Swaminathan
24/11/2017.

8
24/11/17

அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.877 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 83ல் 02.09.1997 அன்று திருமதி. பரிமளா ராஜன் என்பவர் GCA 776 என்ற எண் உள்ள பட்டு துண்டு கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.878 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 242ல் 15.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு துண்டு Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.879 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 84ல் 03.09.1997 அன்று ராமதாஸ் என்பவர் GBA 586 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.880 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 236ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.881 ஆகும். அ.சா.ஆ.880ல் 03.09.1997 அன்று ராமதாஸ் என்பவர் GCA 774 என்ற எண் உள்ள பட்டு துண்டு கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 244ல் 15.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு துண்டு Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.882 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 88ல் 08.09.1997 அன்று திருமதி. கல்யாணி என்பவர் FDZ 1589 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.883 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 114ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.884 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 100ல் 15.09.1997 அன்று பரிமளா ராஜன் என்பவர் EBY 1439 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு

8/24/11/17

A. Swaminathan
24/11/2017.

எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.885 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 76ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.886 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 118ல் 25.09.1997 அன்று திருமதி. கல்யாணி என்பவர் GDZ 3689 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.887 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 120ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.888 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 130ல் 30.09.1997 அன்று பூபதி என்பவர் SBA 231 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.889 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 255ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.890 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 143ல் 02.10.1997 அன்று சீனிவாசலு என்பவர் SBZ 678 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.891 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 183ல் 10.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.892 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 144ல் 03.10.1997 அன்று திருமதி. மகேஸ்வரி என்பவர் SBA 134 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.893 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 227ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த

8/11/12
24/11/12

A. Swaminathan
24/11/2012

பதிவு அ.சா.ஆ.894 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 165ல் 06.10.1997 அன்று ரமேஜ்குமார் என்பவர் FDZ 1508 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.895 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 119ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.896 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 189ல் 09.10.1997 அன்று சக்தி என்பவர் GBZ 2526 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.897 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 170ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.898 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 204ல் 11.10.1997 அன்று முன்னாள் பொது மேலாளர் ரங்கராஜன் என்பவர் WDY 940 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இடாமல் எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.899 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 70ல் 04.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.900 ஆகும். அ.சா.ஆ.899ல் 11.10.1997 அன்று முன்னாள் பொது மேலாளர் ரங்கராஜன் என்பவர் BDZ 3457 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இடாமல் எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.806 பக்கம் 91ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.901 ஆகும். அ.சா.ஆ.899ல் 11.10.1997 அன்று முன்னாள் பொது மேலாளர் ரங்கராஜன் என்பவர் DDY 2942 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இடாமல் எடுத்து சென்றுள்ளார்.

24/11/17

A. Swaminathan
24/11/2017.

அ.சா.ஆ.806 பக்கம் 76ல் 04.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.902 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 218ல் 14.10.1997 அன்று சக்கரபாணி என்பவர் SBZ 630 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.903 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 181ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.904 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 243ல் 28.10.1997 அன்று திருமதி. தனலட்சுமி என்பவர் GBA 663 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.905 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 238ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.906 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 4ல் 21.01.1998 அன்று ஜெகன்நாதன் என்பவர் CDA 1011 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.907 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 130ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.908 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 18ல் 02.12.1997 அன்று சகுமார் என்பவர் IBA 647 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.909 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 272ல் 09.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.910 ஆகும். அ.சா.ஆ.909ல் 02.12.1997 அன்று சகுமார் என்பவர்

A. Swaminathan
24/11/2017.

24/11/17

SBA 358 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 275ல் 09.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.911 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 20ல் 12.12.1997 அன்று ஜீலா என்பவர் DDA 1107 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.912 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 128ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.913 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 26ல் 09.12.1997 அன்று கலாவதி என்பவர் DDA 1101 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.914 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 127ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.915 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 30ல் 10.12.1997 அன்று செலின் என்பவர் CDA 1012 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.916 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 128ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.917 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 31ல் 10.12.1997 அன்று கலாவதி என்பவர் DDA 1106 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.918 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 128ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.919 ஆகும்.

24/11/17

A. Swaminathan
24/11/2017.

அ.சா.ஆ.858ல் பக்கம் 39ல் 13.12.1997 அன்று செல்வகுமார் என்பவர் SBA 366 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.920 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 277ல் 06.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.921 ஆகும். அ.சா.ஆ.920ல் 13.12.1997 அன்று செல்வகுமார் என்பவர் SBA 363 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 277ல் 06.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.922 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 41ல் 13.12.1997 அன்று துணை இயக்குநர் செல்லையா என்பவர் IBA 623 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.923 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 264ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.924 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 45ல் 16.12.1997 அன்று தணிக்கையாளர் தாமோதரன் என்பவர் மூலமாக SBA 347 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த பக்கம் அ.சா.ஆ.925 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 273ல் 06.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.926 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 51ல் 19.12.1997 அன்று செலின் என்பவர் CDA 1042 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இடாமல் எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.927 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 129ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால்

8/11/12
24/11/12

A. Swaminathan
24/11/2017.

அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.928 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 64ல் 26.12.1997 அன்று தணிக்கையாளர் ரங்கநாதன் என்பவர் TDA 1161 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.929 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 126ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.930 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 69ல் 29.12.1997 அன்று சந்திரா என்பவர் IBA 719 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.931 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 287ல் 06.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.932 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 70ல் 29.12.1997 அன்று சீனிவாசலு என்பவர் BDA 1975 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.933 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 130ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.934 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 77ல் 31.12.1997 அன்று தணிக்கையாளர் அண்ணாமலை என்பவர் SBA 390 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.935 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 288ல் 06.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.936 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 82ல் 02.01.1998 அன்று மகேசுவரி என்பவர் GCA 1361 என்ற எண் உள்ள பட்டு துண்டு

24/11/19

A. Swaminathan
24/11/2017.

கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.937 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 259ல் 09.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு துண்டு Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.938 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 83ல் 03.01.1998 அன்று லிசி என்பவர் UAA 730 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.939 ஆகும். அ.சா.ஆ.866 பக்கம் 137ல் 04.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.940 ஆகும். அ.சா.ஆ.939ல் 05.01.1998 அன்று தணிக்கையாளர் இளங்கோவன் என்பவர் QAA 846 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.865 பக்கம் 403ல் 05.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.941 ஆகும். அ.சா.ஆ.939ல் 05.01.1998 அன்று தணிக்கையாளர் இளங்கோவன் என்பவர் ADAA 79 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.866 பக்கம் 364ல் 04.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.942 ஆகும். அ.சா.ஆ.939ல் 05.01.1998 அன்று தணிக்கையாளர் இளங்கோவன் என்பவர் GBA 2184 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 282ல் 05.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.943 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 84ல் 05.01.1998 அன்று

24/11/17

A. Swaminathan
24/11/2017.

வெள்ளைசாமி என்பவர் GAA 2499 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இடாமல் எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.944 ஆகும். அ.சா.ஆ.864 பக்கம் 388ல் 09.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.945 ஆகும். அ.சா.ஆ.944ல் 05.01.1998 அன்று அருணா என்பவர் GAA 2223 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.864 பக்கம் 381ல் 10.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.946 ஆகும். அ.சா.ஆ.944ல் 05.01.1998 அன்று நந்தகோபால் என்பவர் HAA 982 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.864 பக்கம் 422ல் 09.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.947 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 86ல் 05.01.1998 அன்று தாயாரம்மாள் என்பவர் IBA 683 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.948 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 277ல் 09.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.949 ஆகும். அ.சா.ஆ.948ல் 05.01.1998 அன்று தாயாரம்மாள் என்பவர் SBA 385 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 287ல் 09.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.950 ஆகும். அ.சா.ஆ.948ல் 05.01.1998

24/11/17

A. Swaminathan
24/11/2017.

அன்று தாயாரம்மாள் என்பவர் ADAA 78 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.866 பக்கம் 364ல் 04.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.951 ஆகும். அ.சா.ஆ.948ல் 05.01.1998 அன்று தாயாரம்மாள் என்பவர் VAA 502 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.866 பக்கம் 169ல் 04.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.952 ஆகும். அ.சா.ஆ.948ல் 05.01.1998 அன்று தாயாரம்மாள் என்பவர் ZAA 684 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.866 பக்கம் 327ல் 04.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.953 ஆகும். அ.சா.ஆ.858ல் பக்கம் 87ல் 05.01.1998 அன்று சுகந்தி என்பவர் NAA 1237 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.954 ஆகும். அ.சா.ஆ.865 பக்கம் 204ல் 04.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.955 ஆகும். அ.சா.ஆ.854ல் 05.01.1998 அன்று சுகந்தி என்பவர் QAA 852 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.865 பக்கம் 404ல் 05.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.956 ஆகும். அ.சா.ஆ.954ல் பக்கம் 87ல் 05.01.1998 அன்று விஜயகதா

A. Swaminathan
24/11/2017.

24/11/17

என்பவர் UAA 720 என்ற எண் உள்ள பட்டு புடவை கையொப்பம் இட்டு எடுத்து
சென்றுள்ளார். அ.சா.ஆ.866 பக்கம் 136ல் 04.04.1998 அன்று தணிக்கையாளர் திரு.
மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு புடவை Verified one only என்று
பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.957 ஆகும்.

(அரசு கற்றறிந்த அரசு குற்றத்துறை வழக்கறிஞரின் வேண்டுகோளிணங்க
மேலும் ஆவணங்களை குறியிடு செய்ய முதல் விசாரணை இத்துடன்
நிறுத்திவைக்கப்படுகிறது).

A. Swaminathan
24/11/2017.

(A. SWAMINATHAN)

Typed to my dictation in my presence
and hearing and under my personal
dictation and superintendence and
interpreted to the witness in the presence
of accused and admitted by him/her to be
correct.

Special Judge
under P.C.Act